



# ஈழநாதம்

EELANATHAM

மக்கள் நாளிதழ்

பக்கங்கள் - 08

நாதம் 14

திருவள்ளூர் ஆண்டு 2034

சித்திரை - 23

06-05-2003

செவ்வாய்க்கிழமை

ஒசை 77

வவுனியா நகரில் தரங் குன்றா தங்க நகைகளுக்கு நம்பிக்கை நாணயம் மிக்க நிறுவனம்  
**கணேசர் நகையகம்**  
கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா

## அன்ரன் பாலசிங்கம் வண்ணி திரும்பினார் பொறுப்பாளர், தளபதிகள் வரவேற்பு

(அலுவலக செய்தியாளர்)  
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்களும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் நேற்று வண்ணி வந்து சேர்ந்தனர்.  
நேற்றுக்காலை 10.00 மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி மத்திய விளையாட்டரங்கில் இவர்கள் வந்து இறங்கினர்.  
இவர்களை அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.நமீழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, குட்டி சிறி பிராங்கிப்

படையணித் தளபதி கேணல் பாணு, வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன், அரசியல்துறை மக்கள் பொறுப்பாளர் தமிழினி, மாலதி படையணியின் சிறப்புத் தளபதி கேணல் விதுஷா, சோதியா படையணிச் சிறப்புத் தளபதி கேணல் தர்க்கா மற்றும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும் வரவேற்றனர்.  
நேற்று முன்தினம் விமானம் மூலம் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கா அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றுக்காலை வந்தடைந்தார்.  
இதேவேளை, கொழும்பில் தங்கியிருந்த நேர்வே வெளிவிவகார பிரதி அமைச்சர் விதார் கெல்ஹேசனைச் சந்தித்து உரையாடிய பின் அங்கிருந்து சிறிலங்கா விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சி வந்தடைந்தார். (பா)



# எவ்வளவோ செய்திருக்கலாம் என்று விடுதலைப்புலிகள் கூறுவது சரியானதே!

## பாராளுமன்றம் கூடுகிறது

சிறிலங்காவின் பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகின்றது சமாதானப்பேச்சுவார்த்தைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தற்காலிகமாக பின்வாங்கி இருப்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் உடனடிபாக கூட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கோரி ஆளுநர் போதலும் முன்னாள் அமைச்சுக்கூட்டத்தொடர்பு நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.

## நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் கெல்ஹேசன் (லண்டன்)

இன்னும் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று விடுதலைப்புலிகள் கூறுவது சரியென்றே நான் கருதுகின்றேன். ஆனால் முன்னேற்றங்களும் உண்டு என நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் கெல்ஹேசன் தெரிவித்துள்ளார்.

தாம் ஒதுக்கப்படுவதாகவும், புனரமைப்பு நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் கூறி சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்வதை இடைநிறுத்தியுள்ளதாகப் புலிகள் அறிவித்திருந்தனர். இதில் நியாயம் இருக்கிறதா என பி.பி.சி. தமிழோசை நிருபர் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  
கடந்த மார்ச் மாதம் நான் வணிகக்குச் சென்றேன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடும் போது முன்னேற்றங்கள் ஏற்பட்டுத்தான் உள்ளன. அது தெரிவாகத் தெரிகிறது. இதில்

இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவது போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரிதாகப் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் எதுவும் நடக்க (08ஆம் பக்கம் பார்க்க)

## கெல்ஹேசன்-ரெலவ்சன் சந்தித்து ஆலோசனை

போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர் ரெலவ்சன் நோர்வே பிரதிவெளிவிவகார அமைச்சர் விதார் கெல்ஹேசனை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.  
வடக்கு கிழக்கு கடற்படையில் கடற்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இச்சந்திப்பு இடம் பெற்றுள்ளது.  
இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் கடற்போக்கு வரத்திற்கும் கடல் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்பு குழுத்தலைவர் ரெலவ்சன், நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.

## பாலசிங்கம் - கெல்ஹேசன் கொழும்பில் சந்தித்துப் பேச்சு!

### ஒன்றரை மணிநேரம் நீடித்த சந்திப்பு

(லண்டன்)  
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் லண்டனிலிருந்து வணிகக்கு வரும் வழியில் அவரை கொழும்பில் வைத்து நேற்றுக் காலை நோர்வேயின் பிரதி வெளிவிவகாரத் துறை அமைச்சர் விதார் கெல்ஹேசன் சந்தித்து உரையாடியுள்ளார். 90 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பில் இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்து ரையாடியுள்ளனர்.  
இக்கலந்துரையாடல் குறித்து விதார் கெல்ஹேசன் பி.பி.சி. தமிழோசைக்கு கருத்துக்கூறுகையில்:  
இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது பல்வேறு விடயங்கள் தொடர்பாக நாங்கள் பேசினோம். எதுவும் இறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை ஏனெனில் தலை

வர் பேசுவதற்காக வணிகக்குச் செல்லும் வழியில் அந்தச் சந்திப்பு நடந்தது பேச்சுவார்த்தை மேசையிலுள்ள அனைத்து விடயங்கள் பற்றியும் நாம் கலந்துரையாடி (08ஆம் பக்கம் பார்க்க)

## ஔ மாளிகளின் நீனைவுத்தார் நீளவெள்யில் தீர்த்து வைப்பு

(திருமலை)  
திருகோணமலை நிலாவெளியில் விடுதலைப்புலிகளின் 22 மாளிகளின் நினைவுத்தாபி நேற்று திறந்து வைக்கப்பட்டது.  
நேற்றுமாலை 4.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றது.  
இதில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலக் மற்றும் திருமலை மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், துரை ரட்சிங்கம் ஆகியோர் உட்பட பெருமளவான மக்கள் இந்த நிகழ்வில் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.  
1990 ஆம் ஆண்டு இந்திய படைக்கு உதவியாக இருந்த ஈ.என்.டி. எல்.என். வினர் மீதான தாக்குதலில் கடலில் வீரச்சாவடைந்த 22 மாளிகளின் நினைவைக் இந்த (08ஆம் பக்கம் பார்க்க)

## ஐப்பான் மாநாடு ஒத்திவைக்கப்படமாட்டாது!

(லண்டன்)  
அடுத்தமாதம் ஐப்பானில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள மாநாட்டை ஒத்திவைப்பதில்லை என்று ஐப்பான் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.  
அத்தடன புலிகள் அதில் கலந்து கொள்ளவில்லை இவ்வகையின் அபிவிருத்தி தொடர்பான மாநாடாக அது மாற்றப்படும் என்று நோர்வேத் தரப்பினர் கூறியுள்ளனர்.  
அந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க உதவிகள் திட்டப்பதற்கு ஒரே வழி புலிகளும் அதில் கலந்து கொள்வது தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.

யாழ். கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைக்கத்திட்டமிட்டுள்ள பகுதிக்கு பேரணியாகச் சென்ற பெருமளவான மக்கள் முகாம் அமைப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நேற்றுக்காலை அப்பகுதியை புல்டோசர்கள் மூலம் துப்பாவு செய்து கொண்டிருந்த வேளையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  
இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு மேல்தீக்க பொலீஸாரும் கல்கம் அடக்குப பொலீஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைத்து செல்லுமாறு வற்புறுத்தினர்.  
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இங்கு படை முகாம் அமைக்கப்படுவதை நிறுத்தினாலே தாங்கள் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.  
இதனை அடுத்து பொலீஸார் எதுவும் செய்ய முடியாது அவ்விடத்தில் இருந்து நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர்.  
அவ்விடத்துக்கு போர்நிறுத்தக் கண்காணிப்பு (08ஆம் பக்கம் பார்க்க)

## முகாம் அமைக்கப்படுவதைக் கண்டித்து படையினர் வற்புறுத்தலையும் மீறி கோட்டைப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ். கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைக்கத்திட்டமிட்டுள்ள பகுதிக்கு பேரணியாகச் சென்ற பெருமளவான மக்கள் முகாம் அமைப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நேற்றுக்காலை அப்பகுதியை புல்டோசர்கள் மூலம் துப்பாவு செய்து கொண்டிருந்த வேளையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.  
இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு மேல்தீக்க பொலீஸாரும் கல்கம் அடக்குப பொலீஸாரும் இராணுவத்தினரும்

குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைத்து செல்லுமாறு வற்புறுத்தினர்.  
எனினும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இங்கு படை முகாம் அமைக்கப்படுவதை நிறுத்தினாலே தாங்கள் கலைந்து செல்வோம் என தெரிவித்தனர்.  
இதனை அடுத்து பொலீஸார் எதுவும் செய்ய முடியாது அவ்விடத்தில் இருந்து நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்தனர்.  
அவ்விடத்துக்கு போர்நிறுத்தக் கண்காணிப்பு (08ஆம் பக்கம் பார்க்க)

# உருத்திரபுரம் பகுதியில் நூல் நிலையம் திறப்பு

(அலுவலக செய்தியாளர்) மக்கள் நலன் கருதி உருத்திரபுரம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு கண்மையில் நூல் நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. கரைச்சி தெற்கு ப.நோ.கூ. சங்கத் தலைவர் மா.வை.குராசா தலை மையில் கடந்த சனியன்று

நடை பெற்று இந்நிகழ்வில் கிளி. கரைச்சி பிரதேசச் செயலர் பொன். நித்தியானந்தன் கலந்து நூல் நிலையத்தினைத் திறந்துவைத்தார். கிளி. கரைச்சி பிரதேச காணி அலுவலர் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. (சோ)

# வவு. நலன்புரி நிலையத்தில்ருந்த 36 குடும்பங்கள் கிளி.சீரும்பின

(அலுவலக செய்தியாளர்) வவுனியா நலன்புரிநிலையத்தில் தங்கியிருந்த 36 குடும்பங்கள் கடந்த இரண்டாம் திகதியன்று மீண்டும் கிளிநொச்சி திரும்பியுள்ளன. மேற்படி 36 குடும்பங்களைச் சேர்ந்த 160 அங்கத்தவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு

கிளி. பிரதேச செயலர் பொன். நித்தியானந்தனின் பணிப்பின் பேரில் வாகன வசதிகள் ஏற்புக்கு படுத்தப் பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு உடனடியாக யு.என்.எச்.சி.ஆர் நிதியுதவியின் கீழ் கூரைவிரிப்புகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (சோ)

# திருட்டுப்போன நகைகள் காவல்துறையினரால் மீட்பு

(அலுவலக செய்தியாளர்) புதுக்குடியிருப்பில் திருட்டுப் போன ஒரு இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியுடைய தங்க நகைகள் புதுக்குடியிருப்பு காவல் பணிமனையினரால் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

முல்லை. மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். (சோ)

## சந்தை திறப்பு

(அலுவலக செய்தியாளர்) கிளி.ஜெயந்திநகரில் மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டது. கடந்த சனியன்று காலை 10.00 மணியளவில் ஜெயந்திநகர் கி.ஆ.சங்கத் தலைவர் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மங்கல் விளக்கினை கனகபுரம் கி.சே. அலுவலர் சுபசுபதிப்பிள்ளை ஏற்றிவைக்க கரைச்சி பிரதேச செயலர் பொதுச்சந்தைபினை ஆரம்பித்துவைத்தார். (சோ)

**சூயர் பகிர்வோம்**  
**சுப்பிரமணியம் ஸ்ரீ ராஜசேகரம்**  
**வட்டுக்கோட்டை**  
 யாழ். வட்டுக்கோட்டையினைப் பிறப்பிடமாகவும், இல.11. 2ஆம் பண்ணை கனகபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கிளி.மாவட்ட இலங்கை சேஞ்சீலுவைச் சங்க நடமாடும் வைத்திய சேவை வைத்தியராகக் கடமை புரிந்த சுப்பிரமணியம் ஸ்ரீ ராஜசேகரம் 02.05.2003 அன்று இறைபதம் எய்தியுள்ளார். அவரின் பிரிவால் துயரமும் அவரது குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்வதுடன் அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.  
**நிர்வாகம்,**  
**அன்புச் சோலை மூதாளர் பேணலகம்,**  
 கனகபுரம், கிளிநொச்சி.  
 (சி-8103)

**3ஆம் ஆண்டு நினைவுகலைகள்.....**



**தாயின் மடியில் : - 19-11-1979**  
**தாய் மண் மடியில் : - 06-05-2000**  
**வீரவேங்கை சோதி (யோகேஸ்)**  
 (வீஜயரட்ணம் சுனித்தா)  
**இல - 307, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி.**  
**விகாக்குவிலில்லில் பிந்தந்த குலவிளக்கை,**  
**தன் நாட்டிற்கே தன்னைசெய் அர்ப்பணித்த**  
**தாரகையே,**  
**உம் இலட்சியம் நிறைவேற உம்மையே ஒளியாக்கிய**  
**- உத்தமியே.**  
**ஆண்டு கள் உருண்டோடாடினாலும் உம் நினைவுகள்**  
**எம் மனதைவிட்டு என்றும் அகலாது.**  
**உம் பிரிவால் துயரமும்,**  
**குடும்பத்தினர்.**  
 (சி-8105)

# பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், வவுனியா

சாயி சிறுவர் இல்ல காப்பாளர் (Warden) பதவி

01. வவுனியா சுகமாங்குளத்தில் அமைந்துள்ள சாயி சிறுவர் இல்லத்துக்கு மேற்படி பதவிக்கான விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட தகவமைகள் உள்ளவர்களிடமிருந்து கோரப்படுகின்றது.
    1. 40 வயதுக்கு குறையாமல் 60 வயதுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
    2. க.பொ.த.(சா/த) பரீட்சையில் சீத்தியெய்தி இருத்தல் வேண்டும். ஆங்கில அறிவு இருத்தல் விரும்பத்தக்கது.
    3. சிறுவர் நிலையத்தில் நிரந்தரமாகத் தங்கி கடமை புரியக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
    4. சிறந்த நல்லொழுக்கம், இரக்க சுவாவம், சேவை மனப்பான்மை உடையவராக இருத்தல் வேண்டும்.
    5. சத்யசாயி நிலையங்களின் ஒழுக்க விதிகளை கடைப்பிடிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்.
  - 02 விண்ணப்பங்கள் சுயவிபரத்துடன் (Bio Data) 2003.05.24 ஆம் திகதிக்கு முன்பு கிடைக்கக்கூடியவாறு கீழ்க்கண்ட விவரத்துக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
 

தலைவர்  
 "சாந்தம்"  
 பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், வவுனியா.
  03. தெரிவு செய்யப்படுபின் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.
- சாந்தம்**  
**வவுனியா**  
**2003.05.05**
- சி. இரகுநாதபிள்ளை**  
**தலைவர்**  
**பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், வவுனியா.**

# அறிவித்தல்

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரிசுவரன் ஆலய பரிபாலன சபையின் புதிய யாப்பு விதிகட்கு இணங்க பொதுச்சபையைக் கூட்டுவதற்கான ஏற்பாடு.

கிளிநொச்சி மாவட்டத்தில் பழம்பெருமை வாய்ந்த ஒரே சிவாலயம் இதுவாகும். நாற்சதுர வடிவான ஆலயையார் கொண்ட சிவலிங்கம் அமைந்துள்ளமையே இதன் சரித்திரப் பெருமையை பழமையை எடுத்துக்காட்டும். திருக்கேதீஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைய சிவலிங்கம் கூட வட்ட ஆலயையார் கொண்டது. உருத்திரபுரிசுவரன் ஆலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்டு கோவில் கொண்டருளியுள்ள சிவலிங்கம் கொண்ட ஆலயையார் சதுர வடிவானது. வட்ட ஆலயையார் கொண்ட சிவலிங்க வழிபாடு சதுர வடிவான ஆலயையார்கொண்ட வழிபாட்டுக்கு பின்வந்தது. இதுவே இதன் தொன்மைக்குச் சாட்சி. இத் தொன்மை வாய்ந்த உருத்திரபுரிசுவரன் ஆலயத்தின் அருளாட்சியை மாவட்டமெங்கும் நிலவச் செய்யும் வகையில் புதிய யாப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய யாப்பிற்கிணங்க கிளிநொச்சி மாவட்டத்தின் சகல பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒன்பது பேர் தெரிவு செய்யப்படுவர். இவர்களே பொதுச்சபை உறுப்பினர்களாக இருந்து தலைவர், செயலாளர் உட்பட 21 நிர்வாக அலுவலர்களைத் தெரிவு செய்வார்கள். இந்த நிர்வாக அலுவலர்களே உருத்திரபுரிசுவரன் கோவில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருப்பார்கள்.

- பிராந்தியங்கள் வருமாறு:**
- |   |                  |
|---|------------------|
| 01. உருத்திரபுரம் பகுதி   | 36 உறுப்பினர்கள் |
| 4 கிராம சேவையாளர் பிரிவும் நான்கு பிராந்தியங்கள்  |                  |
| 05. புனியம்பொக்கணை, கண்டாவளை, தருமபுரம் பகுதி   | 09 உறுப்பினர்கள் |
| 06. முரசமோட்டை, பரந்தன் பகுதி   | 09 உறுப்பினர்கள் |
| 07. பூநகரி, பல்லவராயன்கட்டுப்பகுதி  | 09 உறுப்பினர்கள் |
| 08. பல்லவராயன்கட்டுப்பகுதி  | 09 உறுப்பினர்கள் |
| 09. கரைச்சி கிழக்குப் பகுதி   | 09 உறுப்பினர்கள் |
| 10. கிளிநொச்சி நகரம், திருநகர், திருவையாறு, ஜெயந்திநகர் உட்பட   | 09 உறுப்பினர்கள் |
| 11. கனகபுரம் உட்பட உதயநகர், பாரதிபுரம், அம்பாள்குளம் உட்பட சாலை வீதிக்கும் கண்டி வீதிக்கும் உட்பட்ட பகுதி | 09 உறுப்பினர்கள் |
| 12. அக்கராயன், கந்தபுரம், வன்னேரிக்குளப் பிரதேசம்   | 09 உறுப்பினர்கள் |
| 13. பச்சிலைப்பள்ளிப்பகுதி   | 09 உறுப்பினர்கள் |

பதின்மூன்று பிராந்தியங்களினதும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிராந்தியப் பொதுச்சபை கூட்டி 9 பேராளர்களைத் தெரிவு செய்து அனுப்புதல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட 13x9 = 117 பேராளர்களும் கூடி தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 21 நிர்வாகிகளைத் தெரிவு செய்வர்.

13 பிராந்தியங்களிலிருந்தும் ஒவ்வொருவர் நிர்வாகக் குழுவில் இடம்பெறவேண்டும்.

## தெரிவு இடம்பெற வேண்டிய கால அட்டவணை

பிராந்திய பொதுச்சபை கூடி தலா ஒன்பது பேராளர்களை 30.05.2003 க்கிடையில் தெரிவு செய்வர்.

மத்திய பொதுச்சபை 20.06.2003 க்கிடையில் கூடி நிர்வாகிகளைத் தெரிவு செய்வர். மத்திய பொதுச்சபைக் கூட்டத்தில் இதுவரையான வரவு செலவுகள் கொண்ட கணக்காய்வு செய்யப்பட்ட சகல கணக்கறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும்.

இது ஆரம்பப் பணி மட்டுமல்ல, பாரிய பணியாக இருப்பதால் சகல பிரதேசச் செயலாளர்கள் ஊடாக அப்பகுதிக் கி.சே. உத்தியோகத்தர்களே பொறுப்பாக இருப்பர். இவர்கள் அவ்வப்பகுதிக் கோவில் தலைவர்கள் உருத்திரபுரிசுவரன் அடியார்களைச் சந்தித்து உறுப்புரிமைகளைச் சேர்த்து பிராந்திய பொதுச்சபையை அமைப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கி.சே.உ. பிரிவுகள் வருவதால் சகலரும் இணைந்து தமது பகுதிக் குள் செயற்படுவர்.

வருடச் சந்தா ரூபா 60 ஆகும். ஆயுடச் சந்தா ரூபா 500 அல்லது திருப்பணிக்கு ரூபா 10,000 க்கு மேல் நிதி செலுத்தி இருப்பவர்கள் ஆயுடச் சந்தாதாரர் ஆவர்.

எனவே சகல இம்மாவட்ட உருத்திரபுரிசுவரன் அடியார்களும் இச்சிவன் கோவிலின் பங்குதாரர் ஆகுமாறு அன்புடன் அழைக்கின்றேன். தயவு செய்து சகல உருத்திரபுரிசுவரன் அடியார்கள் அனைவரும் தீவிர செயற்பாட்டுடன் பங்குபற்றி சிறப்பான நிர்வாகம் அமைய தீவிரமாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

**தி. இராசநாயகம்,**  
**தலைவர் உருத்திரபுரிசுவரன் ஆலய பரிபாலன சபை,**  
**உருத்திரபுரிசுவரம்,**  
**உருத்திரபுரம், கிளிநொச்சி,**  
**அரசாங்க அதிபர், கிளிநொச்சி.**  
 (சி-8106)

# ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீட்டுவது படைகள் மீட்கும்!

## செய்மதி வீழ்ந்தது!

கட்டுப்பாடின்றி பூமியை வலம் வந்துகொண்டிருந்த இத்தாலிய செய்மதி எந்தப் பாதிப்பின்றி திட்டமிட்ட திணத்தன்று பசுபிக்சமுத திரத்தில் நொருங்கி வீழ்ந்தது. டெப்போக் சக்ஸ் என்ற பெயருடைய இந்தச் செய்மதி பசுபிக்சமுதத்திரத்தின் கலபாகோ தீவுக் கூட்டத்தில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் கடலில் வீழ்ந்தது.

## அமெரிக்க சனாதிபதி நம்பிக்கை

(வாஷிங்டன்)

ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை தமது படையினர் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்று அமெரிக்க சனாதிபதி ஜோர்ஜ் புஷ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க படையினர் இதுவரையில் அணுவாயுதங்களைக் கண்டுபிடிக்காத நிலையில் தடை செய்யப்பட்ட அணுவாயுதங்கள் சதாம்ஹுசைனிடம் இருப்பது உலகுக்கே தெரியும் எனவும் இதனை நிச்சயம் நாம் கண்டு பிடிப்போம் எனவும் புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க படையினரால் கைது

செய்யப்பட்டிருக்கும் ஈராக்கின் முன்னாள் துணைப் பிரதமர் தாரிக் அசிஸ் அந் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் குறித்து தமக்கு தகவல்கள் தர மறுத்து வருவதாக புஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அணுவாயுதங்களை கண்டுபிடிப்பதில் கால

தாமதம் ஏற்பட்டாலும் அந்த முயற்சியில் நிச்சயம் வெற்றிகிட்டும் எனவும் அவர் கூறினார். ஈராக் மீதான யுத்தத்தில் அமெரிக்கா வெற்றிபெற்று விட்டது என்று பெருமை வெளியிட்ட ஜோர்ஜ் புஷ் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் தொடர்ந்தும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.



ஈராக்கில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

# ஐவரிக் கோஸ்ட்டில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கைச்சாத்து!

-கூட்டு அரசமைக்கவும் தீர்மானம்

ஐவரிக் கோஸ்ட்டு அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வுக்கு இனக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான ஒப்பந்தமொன்றும் இரு தரப்புகளுக்கு மிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கடந்த சனியன்று கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் அன்றைய முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி அந் நாட்டின் அதிகாரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் பங்களிக்கப்பட்டுள்ளது.

## கொலம்பியாவில் எடுத்துச்சென்ற புழுக்கள் கண்டுபிடிப்பு

(வாஷிங்டன்)

விண்ணில் செழித்துச் சிதறிய கொலம்பிய விண்கல ஒடத்தின் ஆரட்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த புழுக்களை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஓடமான கொலம்பியா கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 விஞ்ஞானிகள் உயிரிழந்தமை தெரிந்ததே.

பிரான்ஸின் காலனித்துவ நாடாக இருந்த ஐவரிக் கோஸ்ட்டில் மூன்று தீவிரவாத அமைப்புகள் போராடி வருகின்றன. அந்நாட்டில் இன வேறுபாடு காட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி தேர்வை நடத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

கொலம்பியாவின் உடைந்த பாகங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர். அப்போது விண்வெளி ஆரட்சிக்காக சிறிய பெட்டிகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்ட புழுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புழுக்களை வைத்து பயனுள்ள விடயங்களைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரான்ஸின் அனுசரணையோடு கடந்த சனவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின்படி அரசு தரப்பினர் தீவிரவாதிகள் மற்றும் எதிர்க்கட்சியைக் கொண்ட கூட்டு அரசு ஒன்று அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

## அமெரிக்க சனாதிபதி புஷ் என்னைக் கொல்ல முயல்கின்றார்

-சனாதிபதி காஸ்ரோ குற்றச்சாட்டு

(லண்டன்)

அமெரிக்க சனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தன்னைக் கொலை செய்ய முயற்சித்து வருவதாக கியூபாத்தலைவர் பிடல காஸ்ரோ குற்றம் சாட்டியுள்ளார். "மே" நாள் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அமெரிக்கா கியூபா மீது போர் தொடுக்குமானால் அதை எதிர்த்து கியூபா மக்கள் அனைவரும் போராடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

## முதலில் நல்லுறவைப் பேணு வோம்!

-வாஜ்பாய் பதில் கடிதம்

பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி விடுத்த அழைப்புக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உயர்மட்டப் பேச்சுக்களை ஆரம்பிக்க முன் ஈர் இரு நாடுகளும் தமக்கிடையிலான பரஸ்பர உறவுகளையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேச்சுக்களுக்கு முன்னதாக இரு

நாடுகளுக்கும் இடையில் ஒரு கருமமான நிலையைத் தோற்றி விக்க வேண்டியது அவசியம் என்றும் வாஜ்பாய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனுடாக பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முற்றாகக் கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



இந்திய வைத்தியசாலையொன்றில் "சார்ஸ்" பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

## சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அவமதிப்பு

(சென்னை)

பிரதமர் நேற்று முன்தினம் கலந்துகொண்ட சென்னை விமான நிலைய நிகழ்ச்சிகளில் மாநில முதலமைச்சருக்குத் தரப்பட்ட வேண்டிய மரியாதை மறுக்கப்பட்டதால் அவ்விழாவில் தான் கலந்துகொள்ளவில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் விளக்கமளித்துள்ளார். நேற்று முன்தினம் திறக்கப்பட்ட புதிய வளாகத்திற்கு

எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்படும் என்று முதலில் மத்தியரசு கூறியதாகவும், ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை எனவும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பிரதமருக்கு அருகிலேயே முதலமைச்சருக்கு ஆசனம் வழங்கப்படுவது மறுபு. ஆனால், அப்படி இல்லாது முதலமைச்சருக்கு இருக்கை மேடையின் ஒரத்தில் போட்டிருந்தமை தமக்கு முன்பே தகவல் கிடைத்திருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

# அமைதிப் பேச்சுக்கள் பற்றி ஆலோசிக்க பாகிஸ்தானில் சர்வகட்சிக் கூட்டம்

## பிரதமர் ஜமாலி அறிவிப்பு

(இஸ்லாமாபாத்) இந்தியாவுடன் அமைதிப்

பேச்சு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோ

சனை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஜமாலி அந்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.



ஈராக்கீயும் குர்ஜிஷ் ஆகதிகள்

இவ் அனைத்துக் கட்சிக் கூட்டம் இஸ்லாமாபாத் தில் நடைபெறவுள்ளதாகப் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முடியும் என்று கூறிய ஜமாலி, இந்தியா எடுத்த முடிவுகளை விமான போக்குவரத்து, தூதர் நியமிப்பு என்பவற்றை வரவேற்பதாகவும், அதை தாமும் பின்பற்ற உத்திகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஜமாலி, இந்தியப் பிரதமரை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தமைக்கு, இந்தியப் பிரதமர் பதில் அனுப்பியுள்ளதாகவும், பாகிஸ்தானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது.

தந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போரினால் தமிழ்ச் சிறுவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாகப் பாடசாலைகளில், சொந்த வீடுகளில் இராணுவத்தினரின் குண்டு வீச்சுக்கள் மூலம் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வடமராட்சி நாகர் கோவில், நவாலி சென்பிற்றஸ் தேவாலயம், குருநகர் பாடசாலை, வவுனிக்குளம் தேவாலயம், மந்துவில், மடுத்தேவாலயம் என்று பட்டியல்படுத்திக் கொண்டு செல்ல முடியும். வன்னிப் பிரதேசத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவது, சிறுவர்கள் பிச்சை எடுப்பது என்பன காணப்படுவதில்லை. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இப்படியான சம்பவங்கள் பெருமளவு நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.

# சிறுவர் இல்லங்கள் மூலம்

இருந்து இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் இயங்கிவந்ததோடு தற்போது மீண்டும் தனது சொந்த இடத்தில் நிரந்தரக் கட்டடங்கள் ஏதுமற்ற நிலையில் ஐந்து வயது தொடக்கம் பதினெட்டு வயதுவரைக்குமான கிட்டத்தட்ட 225 சிறுவர்களுடன் இயங்கிவருகின்றது. இதற்கான நிதியுதவியினை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்கா, நோர்வே, டென்மார்க் ஆகியன மேற்கொண்டு வருகின்றன.

அடுத்து போரினால் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்பிள்ளைகளை அவலங்களிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு

யாவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அழிக்கப்பட்டோர் எ போதும் தற் காலிக கட்ட டங்களில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத் தின் அவுஸ்திரேலியா, நியூ சிலாந்து, மலேசியா, என்பனவற்றின் நிதியுதவியுடன்




இயங்கி வருகின்றது.

வாழ்வியல் அனுபவங்களையும் அனுபவப் பகிர்வுகளையும் பற்றி நோக்குமிடத்து;

கண்முன்னே தமது தாய்தந்தையரையும் உறவுகளையும் இழந்து தவித்த பெண்பிள்ளைகளை பெண் என்ற நிலைக்கு உருவாக்கும் நோக்குடன் நிறுவப்பட்டுள்ள குருகுலம் சிறுவர் பராமரிப்பு இல்லம் பற்றி நோக்குமிடத்து 1954ஆம் ஆண்டு அப்புகதிர்வேலு என்பவரால் நிறுவப்பட்டது. இந்திய இராணுவத்தின் செல்வீச்சுக்கு இலக்காகிய யாழ்ப்பாணத்தில் குடும்பத்தான் உயிரிழந்த வுடன் இவ்வல்லம் செயலற்றுப் போகும் நிலையில் 1990ஆம் ஆண்டு தமிழர் புனர்

தாம் போரினால் தமது கண்ணுக்கு முன்னால், தமது பெற்றோர்களை உறவுகளை இழந்து அத்துயரச் சம்பவங்களை மாறாத வடுவாக கொண்டுள்ளனர். அண்மையில் கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு சென்ற போது அவர்கள் கண்ணுக்கு இனிமையான காட்சிகளைக் கண்டாலும் சிங்கள இனத்தவரை கண்டவுடன் இவர்கள் தானே மெது அம்மா அப்பாவை மெது கண்முன்னே கொன்றவர்கள் என்ற கருத்தை தமது இல்ல உறவுகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

நாங்கள் வாழ்வழி தெரியாது வயிற்றுப் பசிக்கு உணவின்றி தவித்தபோது தாய்க்குத் தாயாக தாயகத்தில் உருப்பெற்ற இவ் இல்லங்களின் மூலம் புத்தயிர் பெற்றுள்ளோம் என்று அவர்கள் கூறுவதோடு, அங்குள்ள



# நல்வாழ்க்கை வயற்றுள்ள சிறார்கள்

போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகம் இல்லாமைக்கு காரணம் தந்தை தாயாரை இழந்த, போரின் மதிப்புக்குட்பட்ட சிறுவர்களை இனங்கண்டு அவர்களை உரிய முறையில் பராமரித்து வருகின்றமையே ஆகும். அந்த வகையில் ஆரோக்கியமான மனிதர்

1992ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், கண்டுக்குழிப் பகுதியில் கிட்டத்தட்ட 50 பெண்பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வள்ளிபுனம் பகுதியில் தற்காலிக கொட்டகைகளில் பல இடப் பெயர்வுகளையும், இன்னல்களையும் சந்தித்து கிட்டத்தட்ட 165 பிள்ளைகளுடன் பிரான்ஸ் தமிழர் புனர்

வாழ்வுக்கழகம் பொறுப்பெடுத்து தற்போது நடத்தி வருகின்றது. இவ்வல்லத்திற்கான நிதியுதவியினை அவுஸ்திரேலியா, நியூ சிலாந்து, மலேசியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வல்லங்களை விட உறவினை இழந்து தாய் தந்தை முகமறியாது முனையிலே காணப்பட்ட மழலைச் செல்வங்களை தேடுக்களிலும் வைத்தியசாலைகளிலும், பற்றைகளிலும் கண்டெடுக்கப்பட்ட பிறந்த நாள் தொட்டு ஏழு வயது வரைக்கும் உள்ள குழந்தைகளைத் தாங்கும் தாய் மடியாக கிளிநொச்சியில் குழந்தைகள் பராமரிப்பு இல்லம் இயங்கி வருகின்றது. இங்கு 47இற்கு மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று வளர்ந்து வரும் "குழந்தைகள் நானைய நாட்டின் வைரத்தான்கள்" என்ற கூற்றுக்கமைவாக கிளிநொச்சியில் இயங்கிவரும் சிறுவர் பராமரிப்பு இல்லம் இராணுவ நடவடிக்கை மூலம் இடம்பெயர்ந்து பூநகரி, முழங்காவில் பிரதேசத்தில் தற்காலிகமாக இயங்கிவந்த இவ்வல்லம் மீண்டும் கிளிநொச்சியில் இயங்கிவருகின்றது.

இவ் இரண்டு சிறுவர் இல்லங்களுக்கான நிதியுதவியினை கனடா, சுவீடன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறுவர் இல்லங்கள் மெது நாட்டில் தெருவில் அலையவிடாது சிறுவர்களை வாழவைத்து வருகின்றன. போர் பிரசவித்த அவலங்களில் ஒன்றாக அநாதைச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்ற போதும் அநாதை என்ற சொல்லை அகராதியில் இருந்து அழித்து அவ்வாறான சிறுவர்களுக்கு அபயக்கரம் நீட்டி இவ்வாறு இயங்கிவருகின்ற சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்கள் தமது

ஏனைய சிறுவர்களை தமது உறவினர்கள், சகோதரர்கள் என்று உறவாடி மகிழ்ந்து வருகின்றனர்.


அண்மையில் ஐப்பானிய தொலைக்காட்சி நிறுவனச் செய்தியாளர் ஒருவரை அவ்வல்லத்திற்கு நான் அழைத்துச் சென்றபோது இவற்றை அவதானிக்கமுடிந்தது.

தமது கடமைகளை செவ்வனே செய்து முடித்து விட்டு, மாலை வேளையில் வெளியில் இருந்து வருபவர்களைச் சந்தித்து அவர்களுடன் இப்போரினால் தமக்கு ஏற்பட்ட அவலநிலையினையும், தற்போது தமக்குக் கிடைத்துள்ள அளப்பரிய துணையினையும் எடுத்துக் கூறி சில கலைநிகழ்வுகளையும் செய்து காட்டினார்கள். அந்த வகையிலே ஒரு சிறுமி தாய்ப்பாசத்தை, "தாய்தானே அந்த அன்புக்கு ஆதாரம்..." என்ற பாடல் மூலம் கூறி, அந்த செய்தியாளரை மகிழ்வித்தமையை அவதானிக்க முடிந்தது.

## க. பாஸ்கரன்

இவ்வாறு எத்தனையோ இல்லங்களை யெல்லாம் பார்வையிட்டு இருக்கின்றேன். இவ்வாறு துன்புயரங்களை சந்தித்த சிறுவர்கள் சந்தோசமாக வாழ்வதை வன்னியில் தான் அவதானிக்க முடிந்தது எனத் தெரிவித்தார்.

இவ்வாறான சிறுவர் இல்லங்கள் நாட்டின் நற்பிரஜைகளை உருவாக்கி வருகின்றன. கல்வி, விளையாட்டு என்று சகல துறைகளிலும் இவ் இல்லங்களில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மிகத் துரிதமாகக் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. □



களை உருவாக்கும் அளப்பரிய பொறுப்பை ஏற்று நடத்திவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சர்வதேச புனர்வாழ்வுக் கழகங்களின் நிதியுதவியுடன் இயங்கிவரும் ஆறு சிறுவர் இல்லங்களுமே இதற்கு ஆதாரமாகவுள்ளன.

1992ஆம் ஆண்டு வெப்பிரிண்ட் கேணல் அன்பு அவர்களால் முத்தையன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புனிதமூலி சிறுவர் பராமரிப்பு இல்லம் நிறுவப்பட்டது. இவ்வல்லம் இராணுவ நடவடிக்கை மூலம் சொந்த இடத்தில்

வாழ்வுக்கழகத்தின் நிதியுதவியுடன் இயங்கி வருகின்றது. சமூகத்தில் அநாதைச் சிறுவர்களைப் பராமரிக்கும் பொருட்டு கிளிநொச்சிப் பகுதியில் 1965ஆம் ஆண்டு கார்த்திசேவா சங்கம் என்ற அமைப்பினால் காந்திநிலையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இச்சிறுவர் இல்லம் செயலற்றுப்போகும் நிலையில் 1990ஆம் ஆண்டு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பொறுப்பெற்று உறவிழந்த சிறுவர்களை சமூகத்திலிருந்து உள்வாங்கி தற்போது 172 சிறுவர்களுடன் (ஆண்) நிரந்தரக்கட்டடங்கள்

# செய்நிரல்கள்



## Programs

மென்பொருட்கள் (Software) பற்றி முன்னரே நாம் இப்பகுதியில் அறிந்திருக்கிறோம். இவை கணினியின் வன்பொருட்களை இயக்குவதற்கான கட்டளைகளின் தொகுப்புகள் என்றும், மென்பொருட்கள் இல்லையென்றால் அதிநவீன கணினிகள் கூட வெறும்சுடப் பொருட்கள் தான் என்பது பற்றியும் விபரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மென்பொருட்கள் கணினிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்குச் சொல்பவை ஆகும். இவ்வாறு நாங்கள் பார்க்கும் போது உதாரணமாக நாம் அறிந்துகொண்டிருக்கும் Windows 2000 ஒரு மென்பொருளாகும். அதே போல Word 2000 ஒரு மென்பொருளாகும்.

இவை எல்லாம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புக்களைக் (Files) கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோப்பும் கணினி என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைத் தொகுதியை அல்லது கட்டளைகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு உள்ள ஒரு கட்டளைத் தொகுதி செய்நிரல் (Program) என அழைக்கப்படுகிறது. மறுவளமாக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செய்நிரல்களைக் கொண்ட தொகுப்பை

01. கணினிக்குப் புரியக்கூடிய மொழி.

02. செய்நிரலை எழுதுபவருக்கு அதாவது மனிதனுக்குப் புரியும் மொழி.

03. இவ் இரண்டுக்கும் தொடர்பாளராக அல்லது மொழி பெயர்ப்பாளராக இருக்கும் ஒரு அமைப்பு.

01. கணினிக்குப் புரியக்கூடிய மொழி மின்சார மொழி மட்டுமே என முன்னர் பார்த்தோம். அது தான் மின்னழுத்தத்தையும் உயர்ந்த மின்னழுத்தத்தையும் மட்டுமே. புரிந்துகொள்கிறது எனவும் பார்த்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டுதான், மின்னழுத்தத்திற்கு O எனவும் உயர்ந்தமின்னழுத்தத்திற்கு I எனவும் குறியீடு செய்து எழுதப்படும் செய்நிரல்களை "இயந்திர மொழி" (Machine language or machine Code language) என்பர். அடிமட்ட (Low level) மொழி எனவும் இதனை அழைப்பதுண்டு.

எட்டெண் (Octal), பதினாறெண் (Hexa decimal) என்ற எண் முறைகளைப் பயன்படுத்தி இரும எண்முறைக் (binary number system) கட்டளைகளாக இவை எழுதப் படுகின்றன. இவற்றில் 0,1 ஆகிய இரு குறியீடுகள் மட்டுமே காணப்படுவதால் எழுதுவதும் படித்தறிவதும் மிகக் கடினமான விடயமாகும்.

எனவே இதனை இலகுவடுத்த எண் எழுத்து அடிப்படையில் ஒருங்கு சேர்ப்பு மொழி (Assembly Language) உருவாக்கப்பட்டது. இதுவும் இயந்திர மொழிக்கு நெருங்கியதாகும். இதனால் இதனையும் அடிமட்ட மொழி (Low level language) என்றே அழைப்பர்.

பின்னர் இதனிலும் இலகுவான உயர் நிலை மொழிகள் (High level languages) உருவாக்கப்

பட்டன. மனிதனால் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதும், இயந்திரத்துக்கு நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாததுமான மொழிகளாக இவை உள்ளன. பேசிக், கோபோல், பஸ்கால், போர்ரன், அடா போன்றவை உயர்நிலை மொழிகளாகும்.

### 1. BASIC

(Beginner's Allpurpose Symbolic Instruction code) என்பதன் சுருக்கமே பேசிக் என்பதாகும். இது 1960 நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. கணித, விஞ்ஞான, பொறியியல், வியாபாரம் போன்ற துறைகளுக்குத் தேவையான கணிப்பீடுகளைக் கணினி மூலம் செய்விக்கப்பயன்பட்ட மொழியாகும். இது கணினி மொழி குறித்த ஆரம்ப அறிவைப் பெறுபவர்களும் இலகுவாகப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. நாம் பொதுவாக நினைப்பது போல BASIC என்பது கணினிகளின் அடிப்படை (basic) மொழி அல்ல என்பதையும் அது ஒரு சொற்றொடரின் சுருக்கம் என்பதையும் நீங்கள் இப்பொழுது அறிந்து கொண்டிருப்பீர்கள். எனினும் கணினி மொழிகள் கற்க விரும்புவவர்களுக்கு இது இலகுவான மொழி என்பதில் சந்தேகமில்லை.

### 2. COBOL

Comon Business Oriented Language என்பதன் சுருக்கமே COBOL ஆகும். இதுவும் 1960 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பெயரிலிருந்து இது வர்த்தகத் தேவைக்கான செயற்பாடுகளை இலகுவாக செயற்படுத்தக் கூடிய மொழி என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இதனை "வியாபார மொழி" என்றும் அழைப்பர்.

### 3. FORTRAN

FORMula TRANslation என்பதன் சுருக்கமே இதுவாகும். இது 1957ல் ஐ.பி.எம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது விஞ்ஞானச் செயற்பாடுகளிற்கான

மொழியாகும்.

### 4. Pascal

இம்மொழி புராதன கணினியின் ஆரம்பகாலத்தாக்களில் ஒருவரான பிரான்ஸ் பெளதிக, கணித விஞ்ஞான பஸ்காலின் பெயரில் உருவாக்கப்பட்டது. இது கணினி மொழி கற்போருக்காக இலகுவான முறையில் உருவாக்கப்பட்ட பொதுத் தேவைக்கான (General purpose) மொழியாகும்.


### 5. Ada

இது சிறந்த ஆங்கிலக் கவிஞர் ரைன் பிரபுவின் மகன் லேடி அடா லவ்லேஸ் என்பவரின் பெயரில் உருவாக்கப்பட்டது. இவர் நவீன கணினியின் தந்தை என அழைக்கப்படும் சான்ஸ் படியின் மாணவி என்பதும் கணினி மொழி ஒன்றை முதன் முதலில் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி அமெரிக்க பாதுகாப்புத்துறையினரால் ஆயுதங்களை இயக்கும் போது உருவாகும் பிரச்சினைகளை உடனடியாகக் கணிப்பீட்டு தீர்க்கக் கூடிய வகையிலே உருவாக்கப்பட்டதாகும்.

இவற்றைவிட LOGO, Coral-66, Algol என பொதுவானதும் சிறப்பானதும் பயன்பாடுகளுக்கென உயர் மட்டக் கணினி மொழிகள் உண்டு.

இம் மொழிகள் காலத்திற்குக் காலத்திற்குத் தியமைக்கப்பட்டு வெளிவருவதும் உண்டு. உதாரணமாக CW BASIC, CISCOSOL, Visual BASIC என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலும் பதிப்புக்கள் (Version) பல உண்டு.

இவற்றைவிட பல உயர் மட்டக் கணினி மொழிகளும் உள்ளன. உதாரணமாக C, TAVA போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அதி சக்தி வாய்ந்த அதாவது அதிகளவு செயற்பாடுகளுக்குரிய கட்டளைகளைக் கொண்ட மொழிகளாகும்.



நாம் மென்பொருட்கள் எனலாம். இதேவேளை மென்பொருள், செய்நிரல் ஆகிய இரு சொற்களும் ஒரே விடயங்களே எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, செய்நிரல் (Program) என்றால் என்ன? என்ற கேள்விக்கு "கணினி புரிந்துகொள்ளக்கூடிய கட்டளைத் தொகுப்பு" எனக்கூறலாம். வழமையாக செய்நிரல்கள் முதன்மைத் தொகுப்பையும் பல உபதொகுப்புகளையும் கொண்டவையாகவே அமைக்கப்படுவது வழக்கம். பெரிய செய்நிரல் பல உப செய்நிரல்களைக் (உபதொகுப்புகள்) கொண்டிருக்கும். இவ்வாறு இருப்பதற்கு ஒன்று செய்நிரல்கள் எழுதுவதை இலகுவாக்குவது ஒரு காரணம். மற்றொன்று அவற்றில் பிழைகள் இருப்பின் இலகுவாக கண்டறிந்து திருத்தமுடியும். இவ் உபசெய்நிரல்கள் அநேகமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயற்பாட்டுக்கான கட்டளைகளைக் கொண்டவையாக அமைக்கப்படும்.

உதாரணமாக, விண்டோசை அடிப்படையாகக் கொண்ட செய்நிரல் கோப்புகளில் (Program Files) சில கீழே தரப்படுகின்றன. அவற்றின் பெயர்களின் இறுதியில் காணப்படும் முன்று எழுத்துக்களைக் கொண்டு அவை எவ்வகையான கோப்புக்கள் என அறிந்து கொள்ளலாம்.

1. கணினிக்கு கட்டளை வழங்கும் கோப்புகள் (.EXE) என்று எழுத்துகளைக் கொண்டிருக்கும் கணினி மூலம் பயன்பாட்டாளர் சில உதவிகளைப் பெறமுடியும் இது குறித்த கோப்புகள் (.HLP) என இறுதி மூன்று எழுத்துக்களைக் கொண்டிருக்கும்.

இவ்வாறு கோப்புகளின் தொகுப்பாகவே இப்பொழுது புரோக்கிராம்கள் எழுதப்படுகின்றன. இங்கு கணினிக்கு விளங்கக் கூடிய கட்டளைகளின் தொகுப்பாக செய்நிரல்கள் (Programs) இருக்கின்றன என்பார்த்தோம். எனவே கணினிக்கு விளங்கக் கூடிய குறியீடு (Code) ஒன்று தேவைப்படுகிறது. அதாவது கணினிக்குரிய செய்நிரலை எழுதுபவருக்கும் கணினிக்கும் புரிந்து கொள்ளக்கூடிய மொழி யொன்று தேவைப்படுகிறது. இது செய்நிரலாக்க மொழி (Programming Language) எனப்படும்.

இங்கு மூன்று விடயங்கள் உள்ளன.

## மனித உரிமைகள் ஆணையகத்துள் சமாதானக் குழுக்கள் கிழக்கில் அமைப்பு

(கொழும்பு)  
மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் சமாதானக் குழுக்களை கிழக்கு மாகாணத்தில் அமைக்க இருக்கின்றது. திருகோணமலை மட்டக்களப்பு, அர்ப்பாறை மாவட்டங்

களில் ஒன்பது சமாதானக் குழுக்கள் செயற்படவுள்ளன. இத்தகைய சமாதானக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் எழக் கூடிய சமூக சச்சரவுகளைப் பற்றி உடனடியாகத் தீர்த்து வைப்பதற்கு உதவும் என்று மனித

உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழுவும் புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

## மாணவர் வரலின்மையால் பாடசாலை முடப்பட்டது

(அலுவலக செய்தியாளர்)  
துணுக்காய் கல்வி வலயத்தில் இயங்கிவந்த அலைகல் போட்ட குளம் பாடசாலை, மாணவர் வரலின்மையால் முடப்பட்டுள்ளது. துணுக்காய் வலயத்தின் கீழ் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் இயங்கி

வந்த மேற்படி பாடசாலை இராணுவ நடவடிக்கை மூலம் இடம்பெயர்ந்து மீண்டும் சொந்த இடத்தில் இயங்கி வந்தது. தற்போது மாணவர் வரலின்மையினால் இப்பாடசாலை முடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (பா)

சீ. சீவபாலன்

# கிழக்குப் பல்கலை 1990இல் நடந்த படுகொலைக்கு விசாரணை நடைபெறுமா?

- சிகாயுண்டவர்களின் உறவுகள் கோரிக்கை (மட்டக்களப்பு)

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலைக்கு விசாரணை நடத்த வேண்டும் என கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இது விடயத்தில் எவ்வித அக்கறையும் காட்டாத நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு புரட்டாதிமாதம் வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள இராணுவக் காதையர்களினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு இதுவரையிலும் எந்தவித விசாரணைகளும் எடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அரசு

ங்கம் அறிவிக்கவும் இல்லை. இனிமேலாவது இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்புகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட மேற்படி வந்தாறுமுலையில் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமலும் எதுவித விசாரணைக் குழுக்களும் இதுவரை யிலும் அரசாங்கம் அமைக்காமலும் சம்பவத்தை நேரில் கண்ட வளாக அதிகாரிகள் கண்டும் கணாதவர்கள் போல் இருப்பதும் கவலைக்குரிய விடயமாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

# வடக்கே அகதி முகாம் குழந்தைகளில் 69 வீதத்தினர் கல்வி முற்றாகப் பாதிப்பு!

-யுனிசெப் ஆய்வில் கண்டறிவு

வடக்குப் பகுதியிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில் 69 சதவீதமான குழந்தைகள் பாடசாலைக் கல்வியிலிருந்து விரட்டிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது.

யுனிசெப் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் வடக்கிலுள்ள அகதிமுகாம்களில் ஆய்வுகளை நடத்தியிருந்தார். அந்த ஆய்விலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள அகதி முகாம்களில் இருபத்திரண்டாயிரத்து நூற்றுப்பதினைந்து குழந்தைகள் தங்கியுள்ளனர். இதில் ஆயிரத்து

தொள்ளாயிரத்து நூற்பத்தெட்டு பேரே பாடசாலைக் கல்வியைத் தொடர்கின்றனர். எஞ்சிய பதினைந்து நூற்று அறுபத்தேழு

குழந்தைகள் பாடசாலைக் கல்வியை விட்டு விட்டார்கள் என்பது இங்கு உணிக்கத்தக்கது.

# சிங்களத்தல் சுற்றறிக்கைகள்!

(அலுவலக செய்தியாளர்) முல்லை. தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் பணிமனைக்கு தென்னை அபிவிருத்தி சபையால் அனுப்பி வைக்கப்படும் சுற்றறிக்கைகள் அனைத்தும் சிங்களத்தில் அனுப்பிவைக்கப்படுகிறது. கடந்த சில மாதகாலமாக மேற்படி சபைக்கு அனுப்பி

வைக்கப்படும் சுற்றறிக்கைகள் தனிச் சிங்களத்தில் அனுப்பி வைக்கப்படுவதால் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கின்றனர். அண்மையில் அனுப்பப்பட்ட தென்னை மானியம் சம்பந்தமான சுற்றறிக்கையும் இவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (லோ)

# பல்கலை. பெயர்பலகைக்கு என்ன நடந்தது?

(மட்டக்களப்பு)

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரதான வீதி ஓரமாக வளாகத்தின் எல்லைக்குள் இருந்த பல்கலைக் கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெயர்ப் பலகை இல் லாமல் இருக்கின்றது. பல தினங்களாக மேற்படி பெயர்ப்பலகை கழற்றப்பட்ட நிலையில் இருக்கின்றது.

இது திருத்த வேலைக்காக கழற்றப்பட்டிருந்தாலும் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும். ஆனால்

இவ் விடயத்தில் அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது உண்மையில் முறையற்றது. தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கும் கூட மேற்படி பெயர்ப்பலகையை பார்த்தே மதித்துக் கொள்ளமுடியும். எனவே இவையறிந்திருந்தும் வளாக நிர்வாகம் இதுவரை பெயர்ப்பலகைப் போடாமலிருப்பது குறித்து வீதியால் செல்லும் நலன் விரும்பிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

# போக்குவரத்துக்கு உதவாகு பெருந்து தரிப்பு நிலையம் அறிப்பு

(அலுவலக செய்தியாளர்)

விசுவமடுச் சந்திப்பகுதியில் பாழடைந்த நிலையில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த பெருந்துத் தரிப்பு நிலையம் இனம் தெரியாதவர்களால் சாய்த்து வீழ்த்தப்பட்டுள்ளது.

இப்பேருந்துத் தரிப்பு நிலையம் கடந்த பல ஆண்டு காலமாக மக்

கள் பாவனை இன்றி வெறுமையாகவே காணப்பட்டு வந்தது. அத்தான் விபத்துக் கள் ஏற்படும் வகையில் ஆபத்தான நிலையிலும் சேதமடைந்தும் காணப்பட்டிருந்தது. மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு விழைவித்த மேற்படி தரிப்பு நிலையம் இரவு வேளையில் சாய்த்து விழுத்தப்பட்டுள்ளது. (லோ)

# பெருமாளுக்குச் சென்னையில் பாதுகாப்பான புகலிடம்!

(கொழும்பு)

ஈ.பி.ஆர்.எல்.எம்.இன் வரதர் அணி பொதுச் செயலர் வரதராஜப் பெருமாள் சென்னையில், பலத்த பாதுகாப்பின் மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியா சென்ற அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னர் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

2000, 2001 ஆம் ஆண்டில் சிறிலங்கா வந்த அவர் அங்கு இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி யடைந்

திருந்தார். இதனையடுத்து இந்தியா திரும்பிய அவரைக் கடந்த வாரம் வேறொரு இரகசிய இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

இந்திய மத்திய உளவுத்துறை, வெளியுறவுத்துறை மற்றும் மாநில உளவுப் பிரிவு பொலீஸர் ஆகியோரின் நேரடிப்பாதுகாப்பில் வரதராஜப்பெருமாள் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவரது செலவுகளைத் தொடர்ந்தும் வெளியுறவுத்துறையே ஏற்று வருகின்றது.

# பணிநிலை வெற்றிடம்

சுமையலாளர், சுமையல் உதவியாளர் போன்ற பணிநிலைகளுக்கான வீண்ப்பங்கல் கோரப்படுகின்றன. தகையுண்டவர்கள் 2003.05.2003ம் நாளுக்கு முன்னர் கீழ்க் குறிப்பிடப்படும் முகவரிக்கு நேரில் வாருகை தரவும்.

**சுரைகமைய :- உணவு வகைகள் சுவாமிப்பதில் அனுபவமுள்ள ஆண்கள் வீண்ப்பிக்கலாம்.**

**சுறிப்பு :- சிறமைக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற ஊதியம் வழங்கப்படும்**

தருவாணிபகம்  
ஆய்வுகூடம்  
கிளிநொச்சி

(சீ-8,101)



### சீந்தனைக்கு

இந்த உலகில் அந்தியும் - அடிமைத் தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.

- தமிழிழத் தேசியத் தலைவர்.



## ஈலநாதம்

EELANATHAM

மக்கள் நாளிதழ்

யாழ். சாலை, கிளிநொச்சி.

06-05-2003

### கசப்புணர்வைப் போக்க...!

இலங்கையின் சமாதான முயற்சிகளில், இந்தியா தீவிரமாக ஈடுபட்டவுள்ளது. நோர்வே, ஐப்பான் தூதுக்குழுவின்மீடும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றி அளித்துள்ளன எனச் சிறிலங்கா சமாதானச் செயலகம் வெளியிட்டுள்ள தகவலானது இனப்பிரச்சினை விவகாரத்தில் முக்கியமானதொரு திருப்பமாகும். இத்தகவலின் பிரகாரம் சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மாநாட்டில் இந்தியாவும் பங்குபற்றுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாகவும் நம்பப்படுகின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா காலம் தாழ்த்தியாயினும் தீவிர அக்கறை கொண்டுள்ளமையும் சமாதான முயற்சிகளில் ஈடுபாடு காட்டி விளங்கிவருவது என்மையும் வரவேற்கத்தக்கதே. இப்பிராந்தியத்தின் பலம் பொருந்திய சக்தியும், இலங்கையின் மிக நெருங்கிய அண்டை நாடுமான இந்தியா இப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தல் என்பது பிரச்சினைத் தீர்விற்கு ஏற்றதொன்றல்ல. அதனோடு இனப்பிரச்சினையை ஒரு தீர்விற்கு கொண்டுவர வேண்டிய வரலாற்று ரீதியிலான தார்மிகப் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.

வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையானால், இந்தியாவை இத்தகையதொரு முடிவிற்குக் கொண்டு வருவதில் நோர்வே, ஐப்பான் அரசுகளும் சிறிலங்கா அரசும் ஆற்றியுள்ள பணிகள் பெரியளவிலானதாகவே நிச்சயம் இருக்கும். ஏனெனில், இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடு செய்வதில்லை என்றதொரு உறுதியான நிலைப்பாட்டை இந்தியா கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாகவே கொண்டிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடானது வரவேற்கத்தக்கதொன்றாகவே கொள்ளத்தக்கதாகியினும், இந்தியா இனப்பிரச்சினைத் தீர்விற்குப் பங்களிப்பதாயின் அது கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தொடர்பாகக் கைக்கொண்டுவந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமானதொன்றாகிறது. அவ்வாறு இல்லாது விட்டால், இந்தியாவின் பங்களிப்பானது பிரச்சினையை மேலும் சிக்கல் நிறைந்ததாக ஆக்குமே ஒழிய இனப்பிரச்சினையைத் தீர்விற்குக் கொண்டுவர உதவப்போவதில்லை. ஏனெனில், விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாடானது-சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவின் பாத்திரத்தைப் பலவிளமானதொன்றாகவே ஆக்கியுள்ளது. அதாவது விடுதலைப்புலிகளுடன் அது கொண்டுள்ள நண்புணர்வை இந்தியா இதுவரையில் போக்கிக் கொள்ளாமை இதற்குக் காரணமாகும்.

நோர்வேயும், ஐப்பானும் பேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டில் -அதுவும் விடுதலைப்புலிகள் பங்குபற்றும் பட்சத்தில்- இந்தியா பங்குபற்றுவதாக இருந்தால் அது முன்னேற்றகரமான விடயமே. ஏனெனில், கடந்த ஆண்டில் ஒல்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் பங்கேற்கின்றனர் எனக் காரணம் கூறி இந்தியா விலகிக் கொண்ட நிலையில், டோக்கியோ மாநாட்டில் பங்குபற்றுவதாயின் இது முன்னேற்றகரமானதே.

ஆனால், இந்தியா, இலங்கை விவகாரத்தில் தீவிரமான அக்கறை காட்டலாம் - ஈடுபாடுகாட்டத் தொடங்கலாம் என்பதற்கான சமீக்கங்கள் தற்போதைய அறிவிப்பிற்கு முன்னதாகவே தெரிபுத் தொடங்கியே இருந்தன. அண்மையில் சனாதிபதி சந்திரிகாவின் இந்திய விஜயமும், அதன் பின்னான எதிர்க்கட்சிகள் கடற் கண்காணிப்பு விடயத்தில் இந்தியாவும் சேர்த்துக் கொள்ளப்பட்ட வேண்டும் என விடுத்த கோரிக்கையும், அது தொடர்பாக இந்திய துரகத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு விசுவில் பதில் கிடைக்கும் என இந்தியத் துரகம் பதில் அளித்தமையும் இதற்கான சமீக்கங்களாகக் கொள்ளத்தக்கதே.

அதாவது இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா ஈடுபாடுகாட்ட வேண்டிய காலம் வந்தவிட்டது என இந்திய தரப்பு ஏற்கனவே உரைத்தலைப்பட்டிருந்த நிலையில் - நோர்வே, ஐப்பான் அரசுகள் மேற்கொண்ட இராஜீசு நடவடிக்கைகளை சந்தர்ப்பமாகக் கொண்டு இந்தியா இனப்பிரச்சினை விடயத்தில் ஈடுபடத் தொடங்க முற்பட்டிருக்கலாம் எனக்கருத இடமுண்டு.

இந்தியாவின் முடிவு வரவேற்கத்தக்கதே ஆயினும் - விடுதலைப் புலிகள் இயக்கத்திடமான முரண்பாட்டைக் கைவிடாத வரையில் இந்தியாவின் முயற்சிகள் பயனற்றதாக அமையுமா என்பது சந்தேகமே. ஏனெனில் விடுதலைப்புலிகளுடன் நம்பிக்கைக்குரிய தொரு உறவைக் கொள்ளாத வரையில், இந்தியாவின் பங்களிப்பு ஒரு தலைப்பட்டசமாதானவே இருக்க முடியும்.

ஆகையினால், இந்தியா இனப்பிரச்சினை விவகாரத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதை முடிவிற்குக் கொண்டு வந்த நோர்வே, ஐப்பான் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் மீது இந்தியா கொண்டுள்ள கசப்புணர்வைப் போக்கிக் கொள்வதற்கான வகையில் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை முன்னெப்பப் படுத்த வேண்டும். இது இந்திய சமாதான முயற்சியில் பங்களிப்பதற்காக மட்டுமல்ல, இந்நாடுகள் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகள் வெற்றி பெறவும் அவசியமாகும்.

# புலிகள் ஆயுதங்களைக் கொண்டு வர நோர்வே அரசாங்கம் உதவுகிறது!

## ஜே. வி. பி. பிரசாரச் செயலாளர் குற்றச்சாட்டு

(கொழும்பு)  
புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பலகோடி ரூபாய்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நோர்வே அரசாங்கம் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கும் ஒலிபெருக்கி சாதனங்கள் கொண்டு வரவும் உதவி வருகிறது. இதன் மூலம் நாட்டைத் துண்டிடுவதற்கு முனைகிறது. இவ்வாறு ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சு

தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. யின் விசேட பத்திரிகையாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வேளை அதில் கலந்து கொண்டு பேசுகையில் அந்நன் பாலசிங்கமும் மிலிந்த மொறகொடும் இணைந்து ஒத்திகை பார்த்த நாடகம் இப்போது அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கிடையில் மக்கள் அகப்பட்டு கோமாளிகள் ஆகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

இங்கு பேசிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா யுத்த காலத்தின் போது கொண்டுவர முடியாத ஆயுதங்களையும் பெறமுடியாத உரிமைகளையும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த காலகட்டத்தில் புலிகள் கொண்டு வரவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துப் பெறவும் முடிந்தது என்றார்.

# பொலிஸ் - பாதாள உலகக் குழு மோதல் மாளிகாவத்தையில் நால்வரீ கைது!

(கொழும்பு)  
கொழும்பு மாளிகாவத்த பகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழுவுக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளனர்.

மாளிகாவத்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுவதற்குப் பரிசீலனை மேற்கொண்ட போதில்

தாக்க கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்தே போதைப் பொருள் தடுப்புப்பிரிவுப் பொலிசார் இருபது இலட்சம் ரூபாயுடன் சாதாரண உடையில் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இந்தப் பணத்தைக் கொள்ளையிட பாதாள உலகக் கோஷ்டியினர் முயன்ற வேளையிலேயே இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக போதைப்

பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நால்வரும் பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

# சமாதான முன்னெடுப்பால் நாட்டிற்கு கணிசமான பொருளாதார சீலாபம்

## - மத்திய வங்கி அறிக்கை

(கொழும்பு)  
சமாதான செயற்பாட்டின் மூலம் கணிசமான பொருளாதார இலாபத்தை சிறிலங்கா பெற்றிருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பாதகாப்பு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.9 வீதத்தில் இருந்து 4 வீதமாக

குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் படி வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 வீதத்தால் குறைந்துள்ளது. அதேவேளை தேசிய கடன் குறைவதற்கு நாட்டில் முன்னெடுக்கப்படும் சமாதான

முயற்சி உதவுவதாக மத்திய வங்கி கூறுகின்றது. கடந்த ஆண்டு தனியார் வங்கிகள் 12 சதவீத கடன் அதிகரிப்பை பெற்றிருந்ததையும் மத்திய வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

# தமிழீழ தேசிய மெய்வன்மைப் போட்டி மட்டக்களப்பில் நடத்த ஏற்பாடு

தமிழீழ விளையாட்டுத்துறையால் நடாத்தப்படும் தமிழீழ தேசிய மெய்வன்மைப் போட்டி 2003இல் மட்டக்களப்பில் நடாத்தப் படுவதற்காக ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூன்மாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் இப்போட்டிகளை நடாத்துவது எனவும் இதற்காக மாவட்ட மட்டத்தில் இருந்து நிகழ்வொன்றுக்கு முவர் வீதம் தெரிவு செய்து அனுப்பும் படி மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், மாவட்ட விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர். இது

தொடர்பான விசேட கூட்டம் ஒன்று தமிழீழ விளையாட்டுத்துறையின்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

# இந்திய அணியின் சுணைத் தலைவர் ராவித் திருமணம் செங்குண்டா

இந்திய அணியின் துணைத் தலைவர் ராசுல் ராவிட்டுக்கும் மருத்துவர் விஜிதா என்பவருக்கும் பெங்களூரில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் இந்திய கிரிக்கெட் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட்டின் நங்கூரம் என வர்ணிக்கப்படும் ராசுல் ராவிட்டுக்கும் நாசுரைச் சேர்ந்த விஜிதாவுக்கும் நேற்று முன்தினம் மராட்டிய முறையில், பெங்களூர் ஹைத

ராபாத் நெடுஞ்சாலையில் ஏல பூங்கா எனும் இடத்தில் எல்லைப் பாதுகாப்பு படையின் பயிற்சி முகாம் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் கங்குலி, ஹேவாக் ஆகியோரும் கூட பலத்த சோதனைக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

## - 3வது டெஸ்ட் போட்டி -

# மேற்கிந்தியத் தீவு இனிங்ஸ் நோல்வியை நோக்கி; நவீரக்க 90 ஓட்டங்கள் தேவை

அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கு கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் போது வேறகிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இனிங்சிற்காக மூன்று விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

மேற்கிந்தியத் தீவு அணி இனிங்ஸ் நோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் மேலதிக 90 ஓட்டங்களைப் பெறவேண்டும்.

இதில் மேற்கிந்தியத் தீவு அணியாக சர்வானும் அணித்தலைவர் லக்ஷ்மரும் திறமையாக ஆடி இருவரும் ஆட்டம் இழக்காது முறையே 58 ஓட்டங்களையும் 41

ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்சில் 605 ஓட்டங்களைப்

பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவு முதல் இனிங்சில் 325 ஓட்டங்கள்.

# புறக்கணிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை

## - கிரிக்கெட் சம்மேளனம் முடிவு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகள் மீதான நடவடிக்கையை கடுமையாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி யின் தலைமை நிர்வாகி

பிரிட்டனில் இதனைக் கூறியுள்ளார். வந்தகாலத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகளை போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

# அரசியல் ஆலோசகரின் வருகையின் போது...



மாண்புமிகு அமைச்சர் அகாஷி

## டோக்கியோ மாநாடு சிறிலங்கை மட்டுமல்ல விடுதலைப்புலிகளுக்கும் முக்கியமானது

**ஐப்பான் விசேட தூதுவர் யசுகி அகாஷி**

(கொழும்பு)  
ஐப்பானில் நடைபெறவுள்ள உதவிவழங்கும் நாடுகளுக்கான மாநாடு இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல விடுதலைப்புலிகளுக்கும் முக்கியமானது என்று ஐப்பானின் விசேட தூதுவர் யசுகி அகாஷி தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட யசுகி அகாஷி இடம்பெற்ற செய்தியான மாநாட்டிலேயே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

இம் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஐப்பான் பூர்த்தி செய்திருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த திகதி பிற்போடுவது என்பது கடினமான காரியம் எனவும் தெரிவித்துள்ளார்.

## அமெரிக்காவில் கடும் சூறாவளி 32 பேர் பல: பலருக்கு காயம்

அமெரிக்காவில் நேற்று கடும் சூறாவளி காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வீடுகளும் வர்த்தக

நிலையங்களும் வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 32 பேர் உயிரிழந்துள்ளனர் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இலங்கை காவல்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் தீமர்ரென இந்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்தன என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

## நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வெடிமருந்து கொள்வனவுக்கு அனுமதி அமைச்சர் அமரதுங்க மீது குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு வெடிமருந்து வகைகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் அனுவலகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் 630 தொன் மூன்று வகையான வெடி பொருட்கள் இறக்குமதி செய்யப் பட்டவுள்ளன.

கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற மோசமான சூறாவளி வீசியதில்லை என்று மிசோரி நகர் அரசாங்க அதிகாரி கூறியுள்ளார்.

வெடிமருந்து இறக்குமதி இவ்வளவு காலமும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் நேரடிக்கண்காணிப்பில் இறக்குமதி செய்யப்படுவது வழமையாகும். தற்போது

தனியார் ஒருவரால் இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவது எவருக்கும் வெடிபொருட்கள் இலகுவாகக் கிடைக்க வழி செய்வதால், சட்டம் ஒழுங்கு சீராக குலைவதுடன், பயங்கரமான நிலை தோன்றினால் எதிர்கட்சித் தலைவர் அனுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**22 மாவீரர்களின்...**  
நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபியினை கடந்த பெப்ரவரிமாதம் ஆறாம் திகதி திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

**படையினரின்...**  
புக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ஒலேபுருண்டம் அவர்கள் வருகை தந்து இரண்டு பகுதியினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறும் தான் இது தொடர்பாக உரியவர்களுடன் கலந்துரையிட்டு மெலதிக தகவல்களையும் பெற்றுத்தருவதாகக் கூறினார்.

ஒன்றியம் அறிவித்துள்ளது. ஆர்ப்பாட்டவேளையில் அவ்விடத்தில் பொதுக்கூட்டமொன்றும் இடம்பெற்றது. இதில் வெகுசன அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் சொலமன் சூசிறில் யாழ். மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா ஆகியோர் உரையாற்றினார்.

இந்த நடவடிக்கையினை கடற்படையினர் தடுத்ததுடன் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எனினும் இப்பகுதியில் தொடர்ந்தும் முகாம் அமைக்கப்பட்டால் தாம் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொது அமைப்புகளின்

அத்தோடு சிறிலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பொது அமைப்புகளின் ஒன்றியமும், யாழ். மனித நேய அமைப்புகளின் ஒன்றியமும் நேற்று அவ்வாறு மகஜர்களையும் அனுப்பிவைத்துள்ளன.

**பாலசிங்கம்...**  
டினோமீட் கட்டிவிடும் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திலும் பாதுகாப்புத் தொடர்பான விடயம், அரசியல் விவகாரத்தில் சமஷ்டி ஆட்சி தொடர்பான விடயத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாகவும் இறுதியாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் சகஜ நிலையை எவ்வாறு மீண்டும் ஏற்படுத்துவது, உதவிகளை எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பது போன்றவை தொடர்பாகவும் நாங்கள் பேசினோம், என்றார்.

## அப்புத்தளையில் மண்சரிவில் 85 குடும்பங்கள் பாதிப்பு

(கண்டி)  
மலையகம் அப்புத்தளையில் இடம்பெற்ற மண்சரிவில் எண்பத்தைந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்கள் தற்போது தோட்ட பாடசாலைகளிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி உள்ளன. சுமார் ஐந்து லயன்களில் இந்த

குடும்பங்கள் வசித்து வந்தன. சிறிலங்காவின் அமைச்சர் ஆறு முகம் தொண்டமானின் பணிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மண்சரிவில் நான்கு பாலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

## ஹக்கீமுடன் அகாஷி கிழ. மாகாணத்திற்கு விஜயம்

(கொழும்பு)  
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் ஐப்பானின் விசேட தூதுவர் யசுகி அகாஷியும் இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். கிழக்கு மாகாண நிலவரத்தை யசுகி அகாஷி நேரில் அறிந்து

கொள்வதற்காகவே அங்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்புகளை நடத்தவுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நேற்று முன்தினம் மாவை யசுகி அகாஷியை பிரதமரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

## -போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் புனரமைக்க 172 கோடி ரூபா உதவி!

போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைக்கவேண்டிய உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 172 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்யப்பட்டு இந்த நிதி மூலம் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. உலக வங்கி நூறு கோடி ரூபாவை இதற்கு வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 72 கோடி ரூபா நிதி உதவியில் பாடசாலைகளுக்கு கணினி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

## அரசியற் கட்சிகளுக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்க முடியாது

**உள்துறை அமைச்சின் செயலாளர்**  
வடக்கு - கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்க முடியாது என்று சிறிலங்காவின் உள்துறை அமைச்சின் செயலாளர் யுனைட் தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் மீண்டும் கோரப்போவதாக ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தமையின் பின்னணியிலேயே யுனைட் இவ்வாறு விளக்கமளித்துள்ளார். தமது கட்சியின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுவருவதால் சிறிலங்கா அரசாங்கம் தமக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா கோரி இருந்தார்.

**எவ்வளவோ செய்தி...**  
வில்லை என்று இராணுவத்தினர் கூடக் கூறுவார்கள். இரண்டாவதாக தாம் பங்கேற்காமல் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்று புலிகள் கருதுகின்றார்கள். உலக வங்கி வந்துள்ளது. ஐ.நா. அமைப்புக்கள் வந்துள்ளன. அரசாங்க அமைப்பு எவ்வளவோ செய்திருந்தது. அது நல்லதே. அவர்கள் மேலும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததான்